

# பொங்கல் திருநாள் (14.01.2018)

## செபவழிபாடு

### முன்னுரை

தலைவர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே...

நல்ல நல்ல நிலம் பார்த்து விதை விதைத்து அக்கறையோடும், ஆர்வத்தோடும் வளர்த்தெடுத்த பயிர்களை வாரியணைத்து மகிழும் உழைப்பாளிகளின் உன்னத விழா இந்த பொங்கல் விழா. உழவுத் தொழிலையும் உழைப்பையும், மண்ணையும் மண்ணில் வாழும் பல்லுயிர் வளங்கள் மற்றும் மக்களையும் மதித்துப் போற்றும் பண்பாடு நம்மில் வளர, இயற்கையின் அதிபதியான இறைவனுக்கு நன்றி கூறும் இச்செப வழிபாட்டில் வரம் வேண்டி செபிப்போம்.

தலைவர்: செபவழிபாட்டிற்காக கூடியுள்ள நாம் இப்பாடலைப்பாடி படைப்பின் காரணமான இறைவனை நம்மத்தியில் அழைப்போம்.

பாடல்: இதயம் பாடும் இனிய பாடல்...

நற்செய்தி வாசகம்: 'என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு, என் பாதைக்கு ஒளியும் அதுவே' என்று திருப்பாடலாசிரியர் கூறுவதைப்போல் இறைவார்த்தையை இப்போது கேட்போம்.

இறைவார்த்தை: விப. 23:16-17,19

தலைவர்: அன்பு மாணவ மாணவியரே, நெடுங்காலமாக பொங்கல் திருவிழாவைத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்விழா நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

### போகிப்பொங்கல்:

இன்று தேவையற்றப் பொருட்களை அகற்றி, எல்லா இடங்களையும் தூய்மைச் செய்கிறார்கள். எனவே நாமும் நம்மிடமுள்ள தீய பண்புகளான பொறாமை, கீழ்ப்படியாமை, பெருமை, சோம்பல், நம்பிக்கையின்மை போன்றவைகளைத் தீயிலிட்டு கொளுத்துவோம். பழையன கழிந்து, புதியன பிறப்பதற்கு நம் உள்ளத்தில் தூய்மையான எண்ணங்களான அன்பு, பொறுமை, கீழ்ப்படிதல், சுறுசுறுப்பு, உற்சாகம்,

கடின உழைப்பு போன்றவற்றை இறைவன் அருளால் பெற்று இந்த போகிப் பொங்கலைக் கொண்டாடுவோம்.

### **தைப் பொங்கல்:**

இந்நாள் புதிய ஆண்டின் தொடக்கம். கடவுளின் படைப்பில் முதல் முதலாகத் தோன்றியது ஒளி. எனவே இந்நாளில் புதிய அடுப்பு, புதுப்பாணை, புத்தரிசி, புதிய மஞ்சள் போன்றவைகளைப் பயன்படுத்தி கடவுளுக்கு நன்றிக் கூறி வழிபடுகின்றனர். எனவே இன்று நாமும் புதிய அகல் விளக்குகளில் புதிய இந்த பொருட்களை வைத்து சிறப்பிப்போம்.

(ஏற்றிய 10 அகல் விளக்குகள், மஞ்சள், இஞ்சி, காய்கறிகளைக் காட்டலாம்)

### **மாட்டுப் பொங்கல்:**

ஆடு மாடுகளையும், உழவர்களையும் நமக்களித்த இறைவனுக்கு நன்றி கூறி மகிழும் நாளிது. உழவுத் தொழிலின் தோழர்களான விலங்கினங்களுக்காகவும், உழவர்கள் பயன்படுத்தும் கருவிகளான மண்வெட்டி, ஏர்கலப்பை மற்றும் பல பொருட்களைத் தந்த இறைவனுக்கும் நன்றி சொல்வதோடு உழவர்களின் கடின உழைப்பிற்கும் நன்றி கூறுவோம். கடின உழைப்பு என்ற நல்ல பண்பினை நாமும் பின்பற்றுவோம்.

(உழவர்களைப் போல உடையணிந்து இவர்கள் பயன்படுத்தும் கருவிகளைக் காட்டலாம்)

### **காணும் பொங்கல்:**

இப்பொங்கல் நாளில் மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துவர். இந்நாளில் ஒருவர் மற்றவர் மேலுள்ள பகைமையை மறந்து, அன்புடன் ஒருவரையொருவர் வாழ்த்தி, தம்மிடமுள்ள இனிப்பு மற்றும் உணவுப்பண்டங்களை பரிமாறிக்கொள்வர். இத்தகைய அன்பும், பாசமும், உறவும் கொள்ளும்போதுதான் காணும் பொங்கலின் விழா நிறைவுப்பெறுகிறது. எனவே மாணவ மாணவியரே இந்நாளிலே நாம் ஒருவர் ஒருவரை உள்ளன்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்த்திக்கொள்வோம்.

(மாணவ மாணவியர் ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்)

பொங்கல் பாடல்: இன்பம் பொங்கும் நாள்

### **விசுவாசிகளின் மன்றாட்டு**

1. வளங்களின் நாயகனே இறைவா, பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்நன்னாளில் கடந்த வருடம் முழுவதும் எங்களை வழிநடத்தி உமது அருட்கொடைகளை அளித்தமைக்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

பொங்கல் விழாவினைக் கொண்டாடும் குடும்பங்களை உமது நலன்களால் நிரப்பியருளும். உழவர்கள் பயிரிடும் அனைத்துப் பயிர் வகைகளையும் ஆசீர்வதித்து, நல்ல பலனளிக்க வேண்டுமென்றும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் அழியாத காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பு இறைவா, உழவர்களையும் உழவிற்குப் பயன்படும் கால்நடைகளையும், உபகரணங்களையும் ஆசீர்வதித்தருளும். கருணை தெய்வமே இறைவா, பயிர்ப்படும் விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் விற்கப்படுகின்ற சுயநலம் மறையவும், உழவர்களைப் பாதிக்கும் ஏமாற்று வன்முறை நிகழ்வுகள் அனைத்திலிருந்தும் உழவர்கள் காப்பாற்றப்படவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. உழவுக்கும் தொழிலுக்கும், சொல்லாலும் செயலாலும் வந்தனை செய்து, மண்ணுக்கும், விண்ணுக்கும் என்றும் நன்றியுள்ளவர்களாக வாழ எம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

**நன்றிப் பாடல்:** நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்...